

சூரிய ஆற்றலை உங்கள் கைகளால் கட்டுப்படுத்தவும்

விக்டோரியர்கள் தங்கள் மின் கட்டணங்களைக் கட்டுப்படுத்தி, பருவநிலை மாற்றத்தை நேர்த்தியாகக் கையாண்டு, விக்டோரியாவின் சோலார் திட்டங்கள் மூலம் அனைத்து விக்டோரியர்களுக்கும் ஒரு சுத்தமான சூழலையும், சிறந்த எதிர்காலத்தையும் வழங்குகின்றனர்.



சோலார் எரிசக்தி அமைப்பை ஏன் நிறுவ வேண்டும்?



உங்கள் மின் கட்டணத்தைக் குறைத்திடுங்கள்



உங்கள் ஆற்றல்
விநியோகத்தை
அதிகரிக்கவும்



சோலார் தொழில்-
ல்துறை வேலை-
வாய்ப்புகளை
உருவாக்க உதவு-
ங்கள்



பருவநிலை
மாற்றத்தைக்
கையாளவும்

Solar Homes (சோலார் ஹோம்ஸ்) மற்றும் Solar for Business (சோலார் ஃபார் பிசினஸ்) திட்டங்கள் தகுதி வாய்ந்த விக்டோரிய வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு தங்கள் மின் கட்டணங்களை பொறுப்பேற்கவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தவும், அனைத்து விக்டோரியர்களுக்கும் ஒரு சுத்தமான சூழலையும், சிறந்த எதிர்காலத்தையும் வழங்கவும் உதவுகின்றன.

சோலார் பேனல்கள் (PV), சோலார் வெப்ப நீர், சோலார் மின்கலன்கள் ஆகியவற்றிற்கான சலுகைகள், சோலார் பேனல்களுக்கான வட்டி இல்லாத கடன்கள் (PV) உள்ளிட்ட சலுகைகளுடன் சோலார் பெறுவதை இத்திட்டங்கள் எளிதாக்குகின்றன.

உங்கள் சோலார் சில்லறை விற்பனையாளர் உங்கள் சார்பாக தள்ளுபடியைக் கோருவார் மற்றும் தள்ளுபடித் தொகை உங்கள் அமைப்பு மற்றும் நிறுவனின் ஒட்டுமொத்தச் செலவில் இருந்து கழிக்கப்படும். சோலார் நிறுவப்பட்டப்பின் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை நேரடியாக உங்கள் சோலார் சில்லறை விற்பனையாளரிடம் செலுத்துவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.

தள்ளுபடிகள் கிடைக்கின்றன

Solar panel (PV) rebate (சோலார் பேனல் (PV) தள்ளுபடி)

வாடகைக்கு இருக்கும் சொத்து உரிமையாளர்கள் உட்பட தகுதியான வீடுகள், சோலார் பேனல்களின் (PV) விலையில் தள்ளுபடி கோரலாம்.

Solar for rentals rebate (வாடகைதாரர்களுக்கு சோலார் தள்ளுபடி)

வாடகைதாரர்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் நன்மைகளை அணுகும் விதமாக, தகுதியான வாடகைச் சொத்துரிமையாளர்களுக்கு சோலார் பேனல்களின் (PV) விலையில் தள்ளுபடி உள்ளது.

Solar hot water rebate (சோலார் வெப்ப நீர் தள்ளுபடி)

தகுதியான வீடுகள், சோலார் வெப்ப நீர் அமைப்பின் விலையில் தள்ளுபடி கோரலாம்.

Solar battery rebate (சோலார் மின்கலன் தள்ளுபடி)

தகுதியான வீடுகள் சோலார் மின்கலனின் விலையில் தள்ளுபடி கோரலாம்.

Solar for Business (வணிக

உபயோகத்திற்கான சோலார்)

தகுதியான வணிகங்கள், சொந்தமான அல்லது வாடகை வளாகங்கள் உட்பட, சோலார் பேனல்களின் (PV) விலையில் தள்ளுபடி கோரலாம்.

ஒவ்வொரு தள்ளுபடிப் பிரிவிற்கும் அதன் தனித்துவமான தகுதி வரம்புத் தேவைகள் மற்றும் விண்ணப்பச் செயல்முறைகள் உள்ளன. நீங்கள் விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், உங்களைப் பற்றிய தகவல்களை solar.vic.gov.au -இல் தயவுசெய்து தெரிவிக்கவும்.

உங்கள் சொத்தானது தகுதி வரம்புகளுக்குப் பொருந்தும் என்று நீங்கள் உறுதியாக நம்பினால், உங்கள் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் திட்டத்தில் பங்கேற்க எந்த சோலார் தொழில்நுறை வல்லுநர்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஆராயத் தொடங்கலாம்.

வட்டி இல்லாத கடன் பெற விரும்புகிறீர்களா?

செலவுகளை மேலும் குறைக்க, சொந்த குடியிருப்பாளர்கள் மற்றும் வாடகைக்கு வழங்குபவர்கள் தங்கள் சோலார் பேனல் (PV) தள்ளுபடித் தொகைக்கு சமமான தொகைக்கு, சோலார் பேனல் (PV) அமைப்புகளுக்கு வட்டியில்லா கடனுக்கு விண்ணப்பிக்கலாம். சோலார் விக்டோரியா வலைதளம் வழியாக தள்ளுபடி விண்ணப்பச் செயல்முறையின் ஒரு பகுதியாக கடனுக்கான உங்கள் தகுதி வரம்பு உங்களுக்கு அறிவிக்கப்படும். நான்கு ஆண்டுகளில் கடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். சோலார் வெப்ப நீர், சோலார் மின்கலன்கள் அல்லது வணிக உபயோகத்திற்கான சோலார் ஆகியவற்றுக்கு கடன்கள் கிடைக்காது.

நீங்கள் தொடங்குவதற்கு முன்: திட்டத்தின் தகுதிவரம்பைப் புரிந்து கொள்ளுங்கள்

விக்டோரியர்கள் பின்வரும் தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்தால் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள்:

	சோலார் பேனல் (PV) தள்ளுபடி	வாடகை-தாரர்களுக்கு சோலார் தள்ளுபடி	சோலார் வெப்ப நீர் தள்ளுபடி	சோலார் மின்கலன் தள்ளுபடி	வணிக உபயோகத்திற்கான சோலார்
விண்ணப்பதாரர் சோலார் அமைப்பு நிறுவப்படும் இடத்தின் சொந்தக் குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும்	✓		✓	✓	
விண்ணப்பதாரர் ஏற்கனவே Solar Homes (சோலார் ஹோம்ஸ்) திட்டத்தின் கீழ் சொந்த குடியிருப்பாளராக தள்ளுபடி எதுவும் கோரவில்லை	✓		✓	✓	
அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் ஒருங்கிணைந்த வீட்டு வரிவிதிப்பு வருவாய் ஆண்டுக்கு \$180,000க்கும் குறைவாக இருக்க வேண்டும் (உங்கள் ஆஸ்திரேலிய வரி அலுவலக மதிப்பீட்டு அறிவிப்பின் அடிப்படையில்)	✓		✓	✓	
இது \$3 மில்லியனுக்கும் குறைவான மதிப்புள்ள நடப்பு சொத்தாக இருக்க வேண்டும்	✓	✓	✓	✓	
சொத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட சோலார் PV அமைப்பு இருக்கக் கூடாது (1 நவம்பர் 2009 முதல்)	✓	✓			✓
சோலார் ஹோம்ஸ் திட்டத்தில் இந்த முகவரியிலுள்ள சொத்து முன்பு பங்கேற்கவில்லை*	✓	✓	✓	✓	
*சோலார் ஹோம்ஸ் திட்டத்தில் ஒரு சொத்து முன்பு பங்கேற்றுள்ளதா என்பதை எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுவால் உறுதிப்படுத்த முடியும்	✓	✓	✓	✓	
வாடகை வழங்குநருக்கும் வாடகைதாரருக்கும் இடையே சோலார் ஹோம்ஸ் திட்ட ஒப்பந்தம் வாடகை வழங்குநர் மற்றும் அனைத்து வாடகைதாரர்களால் கையொப்பமிடப்படும்		✓			
அனைத்து வாடகைதாரர்களுக்கும் ஒருங்கிணைந்த வீட்டு வரிவிதிப்பு வருவாய் ஆண்டுக்கு \$180,000க்கும் குறைவாக இருக்க வேண்டும் (அவர்களின் ஆஸ்திரேலிய வரி அலுவலக மதிப்பீடு/களின் அறிவிப்பின் அடிப்படையில்)		✓			
வெப்ப நீர் அமைப்பை மாற்ற வேண்டும் என்றால் அதை வாங்கி குறைந்தது மூன்று வருடங்கள் கடந்திருக்க வேண்டும்			✓		
அந்தச் சொத்தானது புதிதாக கட்டப்பட்டிருக்கக் கூடாது			✓		
சொத்து ஏற்கனவே 5kW-க்குச் சமமான அல்லது அதிக திறன் கொண்ட சோலார் PV பேனல்களைக் கொண்டுள்ளது அல்லது சோலார் மின்கலன் நிறுவலுடன் இணைந்து சோலாரை நிறுவ ஏற்பாடு செய்கிறது				✓	
உங்கள் விநியோகிக்கப்பட்ட நெட்வொர்க் சேவை வழங்குநரிடமிருந்து (Distributed Network Service Provider, DNSP) முன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உரிமையாளர்/கள் தங்கள் விநியோக நெட்வொர்க் சேவை வழங்குநரிடமிருந்து தகவலைப் பெற ஒப்புக்கொள்கிறார்கள்				✓	
எங்கள் அங்கீகரிக்கப்பட்ட மின்கலன் பட்டியலில் சேமிப்புத் தீர்வானது பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் சொத்தில் ஏற்கனவே ஆற்றல் சேமிப்பு அமைப்பு இருக்கக் கூடாது				✓	
வணிக உரிமையாளர் தவிர்ந்து, குறைந்தது ஒரு நபரை வேலைக்கு அமர்த்தும் வணிகத்தின் உரிமையாளராக இருங்கள் மற்றும் 20க்கும் குறைவான நபர்கள்					✓
குடியிருப்பு இல்லாத மற்றும் தனித்தனியாக அளவிடப்பட்ட வளாகத்திலிருந்து செயல்படுகிறார்கள்					✓

எங்களைத் தொடர்புகொள்க

www.solar.vic.gov.au இல் இந்த திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலை நீங்கள் காணலாம் அல்லது எங்கள் வாடிக்கையாளர் சேவை குழுவை 1300 376 393 க்கு அழைக்கவும் (வணிக/தொழில் அலுவல் நேரம்)



நீங்கள் எங்களிடம் உங்கள் மொழியில் பேச விரும்பினால் 131 450 என்ற எண்ணில் National Translating and Interpreting Service (தேசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவை) ஐ அழைப்பதன் மூலம் இலவச தொலைபேசி மொழிபெயர்ப்புச் சேவைகளை அணுகலாம்.

© விக்டோரியா மாநிலச் சுற்றுச்சூழல், நிலம், நீர் மற்றும் திட்டமிடல் திணைக்களம் 2021

பொறுப்புத் துறப்பு:

இந்த வெளியீடு உங்களுக்கு உதவியாக இருக்கலாம், ஆனால் விக்டோரியா மாநிலமும் அதன் ஊழியர்களும் இந்த வெளியீடு எந்தவிதமான குறைபாடுமின்றி இருக்கிறது என்றோ, உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக முற்றிலும் பொருத்தமானது என்றோ உத்தரவாதம் அளிக்கவில்லை, எனவே இந்த வெளியீட்டில் உள்ள எந்தத் தகவலையும் நம்புவதால் உங்களுக்கு எழக்கூடிய ஏதேனும் பிழை, இழப்பு அல்லது பிற விளைவுகளுக்கான அனைத்துப் பொறுப்புகளையும் துறக்கிறது.